



காவிப்ளவர் அரவு ஸ்டிப் தயிர் பச்சடி

காவிப்ளவர் - 4.5 லைட்
அரிசி மாவ - 1/4 அடிக்க
சுண்ணீர் - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
கேவிகாய் (கூழையடி) - 2 tsp
பச்சிளகாய் - 1
தயிர் - 3 table spoon

Stuffed Dates Sweet Pachadi

Dates - 5 no
Panner - 3 tsp
(Pistha, Cashew, Badam)
Ghee - 1 tsp
sugar - 1 tsp
milk - 2 table spoon






4 தினா துவரங்குறு

- புதினா - 1 bunch
- தேங்காய் - 3 table spoon
- விரமிசாய் - 3
- மசூர்தூண் - 1/4 tsp
- உப்பு - தேவைக்கேற்ப
- சூரகம் - 1 tsp
- Onion - 1 small
- தானிக்கம் - கடுகு, பெருங்காயம்

கத்திரிக்காய் கறு குறு குத்திய கறகன்

- கத்திரிக்காய் - 3 or 4
(Small variety)
- தேங்காய் - 1/4 cup
(குறுயது)
- பொட்டுகமண - 2 table spoon
- உப்பு - தேவைக்கேற்ப
- பூண்டு - 3 பட்டி
- மிளகாய் பொடி - 2 tsp
- சிண்ணை - பொற்கக்க




தொண்டகாய பச்சடி

தொண்டகாய - 100g
 உலர்ந்த பருப்பு - 2tablespoon
 உரமினகாயம் - 3
 பச்சமினகாயம் - 2
 புளி - சூந்தளையு
 சிக்கான் சூநியது - 2
 தனியா - 2tablespoon
 சூரகம் - 1tablespoon
 பூண்டு - 4பயன்
 சூர்வெயிலை - சூர்வெயிலை கீழ்




சிந்தகாய பச்சடி

முடி பச்சடி - 3tablespoon
 தனியா - 2tablespoon
 உரமினகாயம் - 3
 பச்சமினகாயம் - 3
 உரமினகாயம் - சூந்தளையு
 உப்பு - 1சூநியது
 தேயிலைக்காயம் - 2



சுக்கானி காய் ருபாடி
 சுக்கானி காய் - 3 to 4
 ருபாடிக் கட்டை - 2table
 Spoon
 தேங்காய் - 1/4 cup துறையாக
 ஸ்டீம் ருபாடி - சிறிதளவு
 மிளகாய் ருபாடி - 2 tsp
 ருபாடிகளையி - சூறையாக
 தனியாக - 2 tsp
 சூரகம் - 1 tsp
 உப்பு - தேவைக்குக் கெற்ப

சுர்க்கரை வள்ளி கியூங்கு ருபாடி
 சுர்க்கரை வள்ளி கியூங்கு - 1
 உறைந்த பருப்பு - 3table sp
 கட்டை பருப்பு - 2table sp
 புளி - சிறிதளவு
 மிளகாய் - 3/4 tsp
 சூரகம் - 1 tsp
 மிளகாய் - 8 or 10
 உப்பு - தேவை வரை
 தடுவையிலை - 1 தாள்கு




முனைப்புடைய பச்சையறறு கேட சாதம்

(முறை கட்டிய பச்சையறறு)

கேட	1 கப்
முனைப்புடைய பச்சையறறு	1 No
பச்சையறறு	3
முனைப்புடைய பச்சையறறு	?
பச்சையறறு	?
பச்சையறறு	?
பச்சையறறு	?

முனைப்புடைய பச்சையறறு சாதம்

(முறை, உடைக்கப்பட்ட பச்சையறறு,
கட்டிய பச்சையறறு, முனைப்புடைய
பச்சையறறு) (முனைப்புடைய பச்சையறறு)
முனைப்புடைய பச்சையறறு 1/4 கப் உடைய
பச்சையறறு 3 கப் உடைய
முனைப்புடைய பச்சையறறு 3 கப் உடைய
பச்சையறறு 1 கப் உடைய



புக்கல் போள்


பொருள் - 5 piece
 தேக்கரை - 1 no
 வாழை - 1 no
 மாம்பழம் - 1 no
 தேயிலை - 1/2 தேயிலை
 மொலி - 4 table spoon
 மொகா - 1 cup
 மொகா - 1 சிட்டை
 மொகா - 3 no

புக்கல் மொகா

புக்கல் மொகா - 1 கப்
 மொகா - 3 table spoon
 மொகா - 1/2 கப்
 மொகா - 3

Stuffed மொகா

மொகா - 1 கப்
 பொருள் - 3 table sp
 மொகா - 2 table spoon
 மொகா - 2 cup
 மொகா - 1 cup
 மொகா - 1 cup
 மொகா - 1 cup




மகஸ் ரொங் கற கோலா

கோதுமை மறவு - 1 கப்
 உடுசைக்கீழ்நட் - 1/2 கப்
 கோரட் - 1 no
 டீஸர்ஸ் - 10 no
 குடைமொகாய் - 1
 பச்சாட்டிமணி - 10
 காஸிப்மணி - 10
 இரட்டி குண்ட - 2 ts P
 மியூசு
 பச்சாட்டிமணி - 5
 உடு - தேவைக்கேற்ப

பொக்கொட்டை

உதிகாய் உண்ட

பொக்கொட்டை 10
 துவரம்பேய் - 1 கப்
 உடுமொகாய் - 8
 சீரகம் - 1 ts P
 தேங்காய் - 1/2 cup தேவையு
 இரட்டி - 1 ts தேவையு
 மஞ்சளொழுது - 1/2 ts தேவைக்கேற்ப
 உடு - தேவைக்கேற்ப





**மனாய் தோண்ட்படி
வெட்டுவேர் பாயாங்**

பரல் ½ லி
தோண்ட்படி ½ படி
வெட்டுவேர் 5 டிரா
சர்க்கரை - 3 table sp
சுவைசெய்ய - 2 pinda
பஸ்தா, பஸ்தா - 1 tsp

**வாஸ்யக்காய் தயிர்
வடை**

வாஸ்யக்காய் - 1
பச்சமிசைநயி - 3
வெவீகாய் - 1
இண்டு - 1/2 pinda
கொத்திசெய்ய - 2 table sp
புதிசை - 1
உப்பு - தேவை
தயிர் 1/2 டிரா
தயிர் - 1 கப்
தேவநாய - 2 tsp
பச்சமிசைநயி - 1





புத்தகப் பட்டியல்

புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14

புத்தகக் கட்டாயம்

புத்தகக் கட்டாயம் - 2
 புத்தகக் கட்டாயம் - 1/4 ரூ
 புத்தகக் கட்டாயம் - 2 புத்தக
 புத்தகக் கட்டாயம் - 1 புத்தக
 புத்தகக் கட்டாயம் - 4
 புத்தகக் கட்டாயம் - 1
 புத்தகக் கட்டாயம் - 1
 புத்தகக் கட்டாயம் - 2/14

புத்தகப் பட்டியல்

புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14
 புத்தகப் பட்டியல் - 1/14



ചരച്ചുട്ട പാകേണ
ചുട്ടുചുട്ടിയ

ചരച്ചുട്ട 10 കിഗ്രാമ്
 കടലാസച്ച - 1 table sp
 ചുട്ടുചുട്ടിയ - 1 table sp
 ചുട്ടുചുട്ടിയ - 1/2 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 1/2 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 3 കിഗ്രാമ്
 ചുട്ടുചുട്ടിയ - 2 " "
 ചുട്ടുചുട്ടിയ - 6 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 4 table sp
 ചുട്ടുചുട്ടിയ - 1 1/2 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 1/2 tsp

മരച്ചുട്ട പാകേണ
ചുട്ടുചുട്ടിയ

ചുട്ടുചുട്ടിയ 10 കിഗ്രാമ്
 കടലാസച്ച - 1 table sp
 ചുട്ടുചുട്ടിയ - 1 table sp
 ചുട്ടുചുട്ടിയ - 1/2 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 1/2 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 3 കിഗ്രാമ്
 ചുട്ടുചുട്ടിയ - 2 " "
 ചുട്ടുചുട്ടിയ - 6 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 4 table sp
 ചുട്ടുചുട്ടിയ - 1 1/2 tsp
 ചുട്ടുചുട്ടിയ - 1/2 tsp

